

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 பாதகமான அபிப்பிராயம்

இமதுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக, இமதுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடைமுறைகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தரவில்லை என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பாதகமான அபிப்பிராயம் ஒன்றினை வெளிப்படுத்துகின்றேன்.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது பாதகமான அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் மாநகர சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

#### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, மாநகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி முன்னைய ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

#### 1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

##### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                      | சபையின் கருத்துரை                                         | பரிந்துரை                                               |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------|---------------------------------------------------------|
| (அ) முன்னைய ஆண்டிற்குரிய முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 10.76 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் வருமானம் என கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால் ஆண்டிற்கான மிகை அந்த எண்ணிக்கையினால் மிகையாக காட்டப்பட்டிருந்தது. | எதிர் காலத்தில் சரி செய்யப்படும் என.                      | சரியான காலப் பகுதியை இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டின் போது சபைக்கு நன்கொடையாக கிடைத்திருந்த ரூபா 3.49 மில்லியனிற்கான நிலையான                                                                                                                  | எதிர் காலத்தில் நாட்குறிப்பின் மூலம் சரி செய்யப்படும் என. | கணக்குகளை சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்ய நடவடிக்கை     |

சொத்துக்களின் பெறுமதி மூலதனச் செலவீட்டிற்கான உதவு தொகை மூலம் பங்களிப்புக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட வேண்டிய போதிலும், மூலதன செலவீட்டிற்கான அரசிறை உதவு தொகை கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தது.

எடுக்க வேண்டும்.

- (இ) மீளாய்வாண்டிற்கான கூட்டுப் பெறுமதி ரூபா 951,165 தொகைக்கான பெற வேண்டிய அறிவித்தல் பலகைக் கட்டணம், நிலையான வைப்பு வட்டி மற்றும் கடை வாடகை வருமானம் கணக்கீடு செய்யப்படாமையால் ஆண்டிற்கான மிகை அந்த எண்ணிக்கையால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும், எதிர் காலத்தில் சரி செய்யப்படும் எனவும்.
- மீளாய்வாண்டிற்குரிய கணக்கீடு செய்யப்படாத வருமானம் கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
- (ஈ) முன்னைய ஆண்டிற்குரிய முத்திரைக் கட்டண வருமான ரூபா 13.22 மில்லியின் தொகை குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால், மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு திரண்ட நிதியக் கணக்கின் மீதி அந்த எண்ணிக்கையால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- கணக்கீட்டு வழுக்கள் எதிர் காலத்தில் நாட்குறிப்பின் சரி செய்யப்படும் என.
- கணக்கீட்டு வழுக்கள் ஏற்படாதவாறு சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.
- (உ) கூட்டுத்தொகை ரூபா 2.65 மில்லியனிற்கான நிர்மாண வேலை கடன்கொடுத்தோர் பெறுமதி இரண்டு தடவைகள் கணக்கீடு செய்யப்பட்டிருந்தமையால், மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு நிர்மாண வேலை கடன்கொடுத்தோர் மீதி அந்த எண்ணிக்கையால் மிகையாக காட்டப்பட்டிருந்தது.
- கணக்கீட்டு வழுக்கள் எதிர் காலத்தில் நாட்குறிப்பின் சரி செய்யப்படும் என.
- கணக்கீட்டு வழுக்கள் ஏற்படாதவாறு சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.
- (ஊ) மீளாய்வாண்டிற்குரிய நிர்மாண வேலைகளுக்காக பெற வேண்டிய உதவி ரூபா 2.65 மில்லியன் தொகை கணக்கீடு செய்யப்பட்டிருக்காமையால், நடைமுறைச் சொத்துக்கள் அந்த எண்ணிக்கையினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- கணக்கீட்டு வழுக்கள் எதிர் காலத்தில் நாட்குறிப்பின் சரி செய்யப்படும் என.
- சரியாக கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (எ) முன்னைய ஆண்டிற்கான நிர்மாண வேலைகளுக்காக பெற வேண்டிய மீதியொன்று காணப்படாத போதிலும், பெற வேண்டிய நிர்மாண வேலை உதவிக் கணக்கில் ரூபா 11.15 மில்லியன் தொகை
- கணக்கீட்டு வழுக்கள் எதிர் காலத்தில் நாட்குறிப்பின் சரி செய்யப்படும் என.
- கணக்கீடு செய்தல் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

உட்படுத்தப்பட்டிருந்தமையால்  
நடைமுறைச் சொத்துக்கள் அந்த  
எண்ணிக்கையால் மிகையாக  
காட்டப்பட்டிருந்தது.

- (ஏ) மீளாய்வாண்டின் சம்பளச் சீர்தரத்தில் சரி செய்யப்படும் கணக்கீடு செய்தல்  
செலவுகளுக்காக உள்ளூராட்சித் துறை அமைச்சர் சரியாக  
திணைக்களத்தினால் மிகையாக மேற்கொள்ளப்பட  
கிடைத்திருந்த ரூபா 340,289 தொகை வேண்டும்.  
நடைமுறை பொறுப்புக்களின் கீழ்  
கணக்கீடு செய்திருக்கவில்லை.

#### 1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

| கணக்காய்வு அவதானிப்புகள்  |    | சபையின் கருத்துரை     |                   | பரிந்துரை |
|---------------------------|----|-----------------------|-------------------|-----------|
| விரிவான பதிவேடுகள்        | 10 | வருடங்களை             | கணக்கு            |           |
| சமர்ப்பிக்கப்படாமையால்    |    | மிகைத்துள்ள           | விடயங்களுக்குரிய  |           |
| கூட்டுத்தொகை ரூபா 210,845 |    | தீர்க்கப்படாத மீதிகளை | மீதிகளை           |           |
| தொகைக்கான 05 கணக்கு       |    | பதிவழிப்பதற்காக       | மெய்மையாய்வதற்கு  |           |
| விடயங்களின் மீதிகளை       |    | ஆளுனருக்கு            | தேவையான சான்றுகள் |           |
| திருப்திகரமாக பரிசோதனை    |    | அனுப்பப்பட்டுள்ளது    | கணக்காய்விற்கு    |           |
| செய்ய முடியாமல் இருந்தது. |    | எனவும். தீர்மானம்     | சமர்ப்பிக்கப்பட   |           |
|                           |    | கிடைத்த பின்னர் சரி   | வேண்டும்.         |           |
|                           |    | செய்யப்படும் எனவும்.  |                   |           |

#### 1.7 இணங்காமை

##### 1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை  
சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு                                   | இணங்காமைகள்                                                                                                                                                                           | சபையின் கருத்துரை                                                                                                                                           | பரிந்துரை                                                                                                                                     |
|-------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபனக் கோவையின் அத்தியாயம் xiv பிரிவு 4.1 | பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் 41 பங்குபற்றி உத்தியோகத்தர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரூபா 135,650 இற்கான இணைந்த படிகள் செலுத்தப்பட்டிருந்தது. | 2025 ஆண்டு முதல் பயிற்சி வழங்கிய நிறுவனங்களினால் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கும் சந்தர்ப்பங்களில் இணைந்த படிகள் கொடுப்பனவு மேற்கொள்ளப்படமாட்டாது என. | தாபனக் கோவையின் பிரகாரம் செயற்பட வேண்டியதுடன், அதற்கு முரணான செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் மீண்டும் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |
| (ஆ) 2016 திசெம்பர் 29 திகதிய 30/2016 இலக்கம் கொண்ட                            | சபைக்குச் சொந்தமான 05 வாகனங்களில் எரிபொருள் எரிவுப் பரிசோதனையொன்று                                                                                                                    | 03 வாகனங்களில் எரிபொருள் எரிவுப் பரிசோதனை                                                                                                                   | சுற்றறிக்கையின் பிரகாரம் சபைக்கு சொந்தமான                                                                                                     |

பொது நிருவாக மேற்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள வாகனங்களின்  
 சுற்றறிக்கையின் பந்தி ஓட்டத்திற்கான எரிபொருள் து எனவும், ஏனைய 02 எரிபொருள்  
 3.1 எண்ணிக்கை கணிக்காமல், வாகனங்களுக்காக பரிசோதனை  
 2024 திசம்பர் 31 திகதி வரை எரிபொருள் மேற்கொள்ளப்பட  
 ரூபா 524,323 தொகை வழங்கப்படவில்லை வேண்டும்.  
 பெறுமதியான 1346 லீற்றர் எனவும்.  
 எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினை மிகைத்த வருமானம் ரூபா 4.61 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேர் மாறாக முன்னைய ஆண்டின் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 11.08 மில்லியன் தொகையாக இருந்தது.

### 2.2 வருமான நிருவாகம்

#### 2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| வருமான மூலம்                    | 2024                 |                          |                         |                                             | 2023                 |                          |                         |                                             |
|---------------------------------|----------------------|--------------------------|-------------------------|---------------------------------------------|----------------------|--------------------------|-------------------------|---------------------------------------------|
|                                 | மதிப்பீட்டு வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை | மதிப்பீட்டு வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை |
|                                 | ரூபா                 | ரூபா                     | ரூபா                    | ரூபா                                        | ரூபா                 | ரூபா                     | ரூபா                    | ரூபா                                        |
| (i) வீதவரி மற்றும் வரி          | 5,385,000            | 4,112,605                | 4,799,404               | 1,125,370                                   | 5,385,000            | 6,262,385                | 6,508,920               | 1,812,169                                   |
| (ii) வாடகை                      | 3,870,400            | 2,694,480                | 2,694,480               | -                                           | 5,268,000            | 3,509,356                | 3,509,356               | -                                           |
| (iii) அனுமதிப் பத்திரக் கட்டணம் | 1,310,000            | 1,195,416                | 1,195,416               | 82,100                                      | 2,336,000            | 1,109,245                | 1,127,245               | 82,100                                      |
| (iv) ஏனைய வருமானங்கள்           | 17,737,000           | 10,347,414               | 10,500,313              | 89,333                                      | 16,616,500           | 7,459,843                | 7,517,041               | 242,232                                     |
|                                 | 28,302,400           | 18,349,915               | 19,189,613              | 1,296,803                                   | 29,605,500           | 18,340,829               | 18,662,562              | 2,136,501                                   |

## 2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                | சபையின் கருத்துரை                                                                                                                                                                                                              | பரிந்துரை                                                                                                                                  |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| <b>வீதவரியும் வரியும்</b>                                                                                                                                                                                                                                                                            |                                                                                                                                                                                                                                |                                                                                                                                            |
| (i) மீளாய்வாண்டு ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு வீதவரி மற்றும் வரி நிலுவை ரூபா 1.81 மில்லியனாக காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு ரூபா 1.12 இற்கான நிலுவையொன்று காணப்பட்டது. அவற்றில் ரூபா 424,150 தொகை முன்னைய ஆண்டிற்குரிய வியாபார வரி மற்றும் கைத்தொழில் வரியாகும்.                             | நிலுவைத் தொகையை நடமாடும் சேவைகள் மூலம் மற்றும் சட்டச் செயற்பாடுகள் மூலம் எதிர் காலத்தில் அறவீடு செய்யப்படும் எனவும், மூடப்பட்டுள்ள வியாபார நிலையங்களை பதிவேட்டிலிருந்து அகற்றுவதற்கான அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது என. | நிலுவை மீதிகளை தாமதமின்றி அறவீடு செய்வதற்காக வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு அதன்படி, நிலுவை மீதிகள் அறவீடு செய்யப்பட வேண்டும். |
| (ii) மீளாய்வாண்டிற்குரிய கைத்தொழில் வரி மற்றும் வியாபார வரி சிட்டையிடல் ரூபா 1.88 மில்லியன் தொகை காணப்பட்ட போதிலும், ஆண்டின் போது ரூபா 1.65 மில்லியன் மாத்திரம் அறவீடு செய்யப்பட்டிருந்தமையால், 2024 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நடைமுறை ஆண்டிற்கான ரூபா 228,190 இற்கான நிலுவையொன்று காணப்பட்டது. | நிலுவை மீதி நடமாடும் சேவைகள் மூலம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர் காலத்தில் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.                                                                                               | மீளாய்வாண்டிற்கான வருமானம் விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.                                                                              |

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றுதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப் பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல் மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

| கணக்காய்வு அவதானிப்பு                                               | சபையின் கருத்துரை                                                 | பரிந்துரை                                                    |
|---------------------------------------------------------------------|-------------------------------------------------------------------|--------------------------------------------------------------|
| மீளாய்வாண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட உட்படுத்தப்பட்டுள்ள திட்டத்தில் | அத்தியவசியமான அபிவிருத்தி அலுவல்களுக்காக முக்கியத்துவம் வழங்குதல் | ஆண்டின் போது கிடைக்கக்கூடிய ஏற்பாடுகள் மீது நிறைவேற்றுவதற்கு |

|                                                                  |
|------------------------------------------------------------------|
| செய்யப்பட்டிருந்த ரூபா 28 மற்றும் ஏற்பாடுகள் எதிர்பார்க்கப்படும் |
| மில்லியனிற்கான 06 வேலைத் போதியளவாக கருமங்களின்                   |
| திட்டங்கள் காணப்படாமை காரணமாக முக்கியத்துவத்தை                   |
| நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. அடுத்த வருடம் கவனத்தில் எடுத்து     |
| மேற்கொள்ளப்படும் என. ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டு                    |
| நிறைவேற்றப்பட வேண்டும்.                                          |

### 3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                             | சபையின் கருத்துரை                                                                                                                              | பரிந்துரை                                                                                                         |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) 2015 ஆண்டின் போது உள்ளூராட்சி மற்றும் மகாண சபை அமைச்சிலிருந்து சபைக்கு உரித்தாக்கப்பட்டிருந்த ரூபா 7.97 மில்லியன் கிரயத்தையுடைய கல்லுருளை மூன்று வருடங்களுக்கு மிகையான காலம் முதல் ஒட்டப்படாமல் இருந்த காரணத்தினால் மீளாய்வாண்டின் போது ரூபா 137,500 தொகை செலவிடப்பட்டு திருத்த வேலை மேற்கொண்டிருந்த போதிலும், மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி அளவிலும் விளைவற்றுக் காணப்பட்டது.                   | அபிவிருத்தி அலுவல்களுக்காக தேவைப்பாடொன்று காணப்படவில்லை எனவும், வெளித்தரப்பினரினாலும் வேண்டப்பட்டிருக்காமையால் பயன்படுத்தப்படாமல் காணப்பட்டது. | தேவைப்பாடொன்று காணப்படாவிடின் வேறு உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றுக்கு சாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.         |
| (ஆ) ரூபா 2.65 மில்லியன் கிரயத்தையுடைய டிரக்டர் வண்டி சபைக்கு கிடைத்த நாள் முதல் பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.                                                                                                                                                                                                                                                                            | இந்த வாகனம் ஏனைய டிரக்டர் வண்டிகளை விட பாரம் குறைந்ததனால் கவிழக் கூடிய ஆபத்து நிலையொன்று காணப்படுவதனால் பயன்படுத்தப்படவில்லை என.               | பொருத்தமான வேறு உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றுக்கு பரிமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.                         |
| (இ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 17(3) பிரகாரம் சபைக்கு சொந்தமான அனைத்து ஆதனங்களும் சபையினால் நிருவகிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், சபைக்குச் சொந்தமான ரூபா 4.28 மில்லியனிற்கான 10 காணிகளின் எல்லை வேலிகள் அமைக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் ரூபா 851,142 தொகைக்கான 10 காணிகளில் உரித்துறுதியை உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. | எல்லை வேலி போடுதல் 2024 ஆண்டு முதல் நிறைவேற்றப்பட்ட வருவதுடன், உரிமையினை தீர்த்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என.                    | சபைக்குச் சொந்தமான காணிகளின் உரிமையை உரித்தாக்கி எல்லை வேலிகளை போட்டு அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். |